

ஆரணி நகராட்சி
சாதாரணக் கூட்டம்

2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 30.06.2021-ந்தேதி புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சாதாரணக் கூட்ட நடவடிக்கைகள்.

தனி அலுவலர்

பொருட்கள்

பொருள் எண் 1.

ஆரணி நகராட்சியில் வார்டு எண் 1 முதல் 33 வரை உள்ள ஆழ்துளை கிணறுகளில் 1 HP நீர் மூழ்கி மின் மோட்டார்கள் பல முறை காயில் எரிந்து Rewinding செய்து தரப்பட்டது. தற்போது மின் மோட்டாரின் தன்மை குறைந்துள்ளதாலும், அடிக்கடி பழுது ஏற்படுவதாலும் புதிய 1 HP மின் மோட்டார்கள் மற்றும் 1 HP பேனல் போர்டு, 2.5 Sqmm Flat Copper Wire தேவைபடுவதால், குடிநீர் பணிகள் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய தோராய மதிப்பீடு ரூ.4.00 இலட்சம் நகர மன்றத்தின் பார்வைக்கும் ஒப்புதலுக்கும் வைக்கப்படுகிறது. **அலுவலக குறிப்பு:-**மன்றம் அனுமதிக்கலாம் .

பொருள் எண் 2.

இந்நகராட்சியில் பொது சுகாதார பிரிவில் துப்புரவு பணியாளராக பணி புரிந்து வயது முதிர்வு காரணமாக 30.06.2020 அன்று பணியில் ஓய்வு பெற்ற திருமதி.ஆர். கனக வள்ளி என்பவருக்கு கீழ்க்கண்டுகளவாறு

1. சிறப்பு சேம நலநிதி அசல்	ரூ. 2960.00
2. சிறப்பு சேம நலநிதி அசலுக்கான வட்டி	ரூ. 5180.00
3. நிர்வாக பங்கு தொகை	ரூ. 10000.00

ஆக மொத்தம் ரூ. 18140.00

வழங்க மன்ற அனுமதி கோரப்படுகிறது.

அலுவலக குறிப்பு:-மன்றம் அனுமதிக்கலாம் . (ந.க.எண். 601/பி2/2021)

பொருள் எண் 3.

ஆரணி நகராட்சி குத்தகைக்கு விடப்பட்ட அசையா சொத்துக்கள் 9 ஆண்டுகள் முடிவடைந்த இனங்களுக்கு வாடகை மறு நிர்ணயம் செய்தது உயர்த்தப்பட்ட கடை வாடகையினை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு எண்: திரு. A.P. உபயதூல்லா என்பவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு குறித்து சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் திரு. மௌரியாபால் அவர்கள் வழக்கில் ஆஜரகியுள்ளதால் வழக்கறிஞர் கட்டணம் தொகை ரூ. 15000/- செலவினத்திற்கு மன்றத்தின் ஒப்புதல் கோரப்படுகிறது.

அலுவலக குறிப்பு:- மன்றம் ஒப்புதல் அளிக்கலாம். (ந.க.எண். 2408/2018/அ3)

பொருள் எண் 4.

. ஆரணி நகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு கிருமி நாசினி தெளித்தல் மற்றும் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள 01.06.2021 முதல் அருணை கம்ப்யூட்டர் பார்ம்ஸ் (அரசு அங்கிகாரம் பெற்றது) என்ற நிறுவனத்திற்கு 1 வருட காலத்திற்கு 50 பேர் வீதம் பணி செய்ய மாவட்ட ஆட்சி தலைவர் திருவண்ணாமலை அவர்கள் நிர்ணயித்த தினசரி கூலி ரூ. 383/- என்ற அடிப்படையில் 1 வருடத்திற்கு ஆகும் தோரிய செலவினம் ரூ.80.00 இலட்சத்திற்கு மன்றத்தின் அனுமதிக்கு வைக்கப்படுகிறது.

அலுவலக குறிப்பு:- 1. மன்றம் அனுமதி அளிக்கலாம். மேற்படி செலவினம் வரவை நிதியில் மேற்கொள்ள மன்றம் ஒப்புதல் அளிக்கலாம். 2. அவசர அவசியம் கருதி நோய் தடுப்பு பணியாளர்கள் பணிகள் மேற்கொள்ள தனி அலுவலர் முன் அனுமதி பெற்று 50 நபர்கள் சப்ளை செய்ய அருணை கம்ப்யூட்டர் பார்ம்ஸ்க்கு வேலை உத்தரவு வழங்கியதை மன்றம் ஏற்கலாம்.(கோப்பு எண்: 538/2020/எச்1)

பொருள் எண் 5.

ஆரணி நகராட்சி பொது சுகாதார பிரிவில் 4 MCC நுண்ணுயிர் உரம் தயாரிக்க மக்கும் குப்பைகளில்ருந்து இயற்கை உரம் தயாரித்தல் பணி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பணிகளுக்கு 5வது MCC காஜிவாடையில் பிளாஸ்டிக் மற்றும் மக்காத குப்பை சேகரிக்கும் பணி செய்ய 01.06.2021 முதல் அருணை கம்ப்யூட்டர் பார்ம்ஸ் (அரசு அங்கிகாரம் பெற்றது) என்ற நிறுவனத்திற்கு 1 வருட காலத்திற்கு 25 பேர் பணி செய்ய மாவட்ட ஆட்சிதலைவர் திருவண்ணாமலை அவர்கள் நிர்ணயித்த தினசரி கூலி ரூ. 383/- என்ற அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ஆகும் தோரிய செலவினம் ரூ. 50.00 லட்சத்திற்கு மன்றத்தின் அனுமதிக்கு வைக்கப்படுகிறது.

அலுவலக குறிப்பு:-1. மன்றம் ஒப்புதல் அளிக்கலாம். 2. தனி அலுவலர் முன் அனுமதி பெற்று 01.06.2021 முதல் 1 வருடத்திற்கு பணி உத்தரவு வழங்கியதை மன்றம் அனுமதிக்கலாம். (கோப்பு எண்: 3318/2018/எச்1)

பொருள் எண் 6.

ஆரணி நகராட்சி பொது சுகாதார பிரிவு நகரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு ஆங்காங்கே காய்ச்சல் கண்டறிய மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதற்கு மருத்துவ குழு அமர்வதற்கு ஏதுவாக சாமியான பந்தல் போடா நகராட்சிக்கு சொந்தமாக 2 இரும்பு கம்பியில் ஆன சாமியான பந்தல் மற்றும் சேர் 20 எண்ணிக்கை ஓரியண்டல் பேன் 2 எண்ணிக்கை ஆகியவை வாங்கியதற்கு ராசி சவுண்ட் சர்விஸ்க்கு ரூ.73700/- வழங்க மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்படுகிறது.

அலுவலக குறிப்பு:- 1. மன்றம் அனுமதி அளிக்கலாம். 2. தனி அலுவலர் முன் அனுமதி பெற்று தொகை வழங்கியதை மன்றம் ஏற்கலாம். (கோப்பு எண்: 611/2021/எச்1)

பொருள் எண் 7.

ஆரணி நகராட்சிக்கு சொந்தமான கீழ்க்கண்ட கடைகள் மூன்றாண்டு குத்தகை காலம் முடிவடைவதால் மேலும் மூன்று ஆண்டுகள் குத்தகையினை புதுப்பிக்கவும் தற்போது பெறப்படும் வாடகை தொகையினை 15 சதவீதம் உயர்வு செய்தும் வசூல் செய்யவும் மன்றத்தின் பார்வைக்கும் அனுமதிக்கும் வைக்கப்படுகிறது.

வரி விதிப்பு எண்	குத்தகைகாரர் பெயர்(ம) கடையின் விவரம்	குத்தகை காலம் முடிவடையும் நாள்	தற்போது பெறப்படும் வாடகை	15% உயர்வு	15% உயர்வுக்கு பின் வாடகை தொகை
038/179	K.சுபானி, புதிய பேருந்து நிலைய எண்: 1	31.03.2020	5000.00	750.00	5750.00
038/221	S. ரமேஷ், புதிய பேருந்து நிலைய கடை எண்: 36	31.03.2020	5750.00	863.00	6613.00

அலுவலக குறிப்பு:- 1. மன்றம் அனுமதி அளிக்கலாம். . (கோப்பு எண்: 706/2021/அ3)

ஆரணி நகராட்சி
சாதாரணக் கூட்டம்

2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 30.06.2021-ந் தேதி புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சாதாரணக் கூட்ட நடவடிக்கைகள்.

தனி அலுவலர்

வ.எண்.	பொருள் எண்	தீர்மான எண்	தீர்மானம்
1	1	270	அனுமதி வழங்கப்படுகிறது.
2	2	271	அனுமதி வழங்கப்படுகிறது.
3	3	272	அனுமதி வழங்கப்படுகிறது.
4	4	273	அனுமதி வழங்கப்படுகிறது.
5	5	274	அனுமதி வழங்கப்படுகிறது.
6	6	275	அனுமதி வழங்கப்படுகிறது.
7	7	276	அனுமதி வழங்கப்படுகிறது.

தனி அலுவலர்,
ஆரணி நகராட்சி.